



November 20, 2019

The Secretary
National Stock Exchange of India Limited
Capital Market – Listing, Exchange Plaza, 5th Floor,
Plot No. C/1, G Block, Bandra-Kurla Complex,
Bandra (E), Mumbai 400 051
NSE SCRIP CODE: CHOLAFIN EQ

The Secretary
BSE Ltd.
25th Floor, Phiroze Jeejeebhoy Towers
Dalal Street, Fort
Mumbai 400 001
BSE SCRIP CODE: 511243

Dear Sir,

Sub: Newspaper advertisement regarding proposed transfer of equity shares to Investor Education and Protection Fund ("IEPF") Demat Account

In accordance with Regulations 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose copies of the notice published today in 'Business Line' and 'Dinamani' - Tamil edition in connection with the proposed transfer of equity shares to the IEPF, pursuant to the IEPF (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016.

Kindly take the same on record acknowledge receipt.

Thanking you,

Yours faithfully, For Cholamandalam Investment and Finance Company Limited

P Sujatha

Company Secretary

Encl.: as above

Cholamandalam Investment and Finance Company Ltd.

Dare House, 2, N.S.C. Bose Road, Parrys, Chennai 600001, India.

Tel: +91 44 40907172 / Fax: +91 44 25346464

Website: www.cholamandalam.com CIN – L65993TN1978PLC007576



rade body



g a shutdown at Lal Chowk in economy of the State badly

neet them and gather details.

The Centre cancelled an inrestor summit it had planned in Kashmir in October, and most tourists have stayed away after a spate of attacks on non-locals in recent weeks, which police blame on militants backed by Pakistan.

'765 arrested in J-K for stone pelting since abrogation of Article 370'

PRESS TRUST OF INDIA

New Delhi, November 19

The Home Ministry on Tuesday said security forces have arrested 765 people in Jammu and Kashmir since the abrogation of Article 370 provisions for their alleged involvement in stone pelting incidents and multipronged policies were adopted to check the menace.

Union minister of State for Home G Kishan Reddy also said there has been a decline in the incidents of stone pelting since August 5 when the Centre had announced abrogation of the special status granted to Jammu and Kashmir under Article 370.

"Since August 5, 2019 to

November 15, 2019, 765 people have been arrested in 190 cases registered relating to stone pelting/law and order. From January 1, 2019 to August 4, 2019, 361 number of such cases were registered," he said replying to a written question in the Lok Sabha.

Reddy said the government has initiated multipronged policies to check the stone pelting menace and has succeeded in curbing it to the extent that a large number of trouble makers, instigators and mob mobilisers have been identified and various preventive measures taken against them which include the detention under the PSA

and preventive arrests.

"Investigation has revealed that various separatist organisations and activists which are part of Hurriyat have been behind the incidents of stone pelting in Kashmir valley. The NIA has charge-sheeted 18 persons in the terror funding cases so far," he said.

Replying to another question, Reddy said the Jammu and Kashmir administration has informed that a total of 34,10,219 tourists, including 12,934 foreigners tourists, have visited Jammu and Kashmir in the last six months and an income of ₹25.12 crore has been earned through tourism during this period.

bidder Synergy gets // 16 to submit final plan

January. On Monday, the Mumbai Bench of the NCI.T had asked Synergy to make the representation in the court by or on December 3.

Slotallocation

share

According to another source, during the meeting it was discussed that the Amsterdam slots could be preserved. However, Synergy needs the Heathrow slots and clarity on Indian slots which were temporarily allotted

to Indigo, SpiceJet and Vistara.

"There is an announcement likely to come from the government in the next few days regarding the slots. This is also dependent on

the kind of pressure SpiceJet, IndiGo and Vistara put on the government to retain those slots."

Before its grounding on April 17, Jet had the most premium slots in Mumbai and Delhi.

The source added that even if the extension has been granted, there are a lot of variables that will determine the future of Jet Airways. He explained, "We have done a calculation and according to our plan, Jet needs at least \$150-200 million for its revival. Should Synergy even put in a bid, the lenders should be willing to take a haircut — and that too a huge one." Besides this, Synergy has to also find an Indian partner and propose a viable business plan for Jet's revival.

KERALA BOOKS AND PUBLICATIONS SOCIETY

(An undertaking of the Government of Kenda) KAKKANAD P. 0, KOCHI 682 030. KERALA Website: www.keralabooks.org E-mail: books.kbps@gmail.com

No. P1-3195/5/2019/4395 Dated: 14.11.19

e - Tender Notice

e-Tenders are invited through www.etenders.kerala.gov.in for the supply of CTP plates of size 608 x 914 x 0.28 mm and UR Replenisher required for our printing unit, Offers are acceptable up to 10.30 am on 26.11.19. For more details please contact over Phone No. 0484-2422268 or visit our website www.keralabooks.org.

Managing Director





CHOLAMANDALAM INVESTMENT AND FINANCE COMPANY LIMITED

Regd. Office: 'Dare House', No.2, N.S.C. Bose Road, Parrys, Chennai 600 001. Tel: 044-40907172; Fax: 044-25346464 CIN: L65993TN1978PLC007676

Email ID: investors@chola.murugappa.com; Website: www.cholamandalam.com

NOTICE

Notice is hereby given pursuant to the section 124(6) of the Companies Act, 2013 (the Act, and rules read with the provisions of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 notified by the Ministry of Corporate Attains (MCA)

As per the above provisions, all shares in respect of which dividend has not been paid or claimed for seven consecutive years or more are required to be transferred to the demat account of the Investor Education Protection Fund (IEPF) Authority. In respect of the Interim Dividend declared during for the financial year 2012-13, the due date for transfer of the shares is 28° February 2020. Individual communication is being sent to the concerned shareholders whose shares are liable to be transferred to IEPF Authority at the latest available address advising them to claim their dividends.

Details of shareholders whose shares are due for transfer to IEPF Authority are being uploaded on the Company's website at https://www.cholamandalam.com for verification by the concerned shareholders. Shareholders may note that both unclaimed dividend and the shares to be transferred to the IEPF including all benefits accruing on such shares, if any, can be claimed by them from the IEPF Authority after following the due procedure prescribed in the Rules.

in case the Company / Karvy Fintech Private Limited (RTA) does not receive the requisite documents by 10° February, 2020, the Company shall, in compliance with the requirements of the said Rules, transfer of the shares to the IEPF as per procedure stipulated in Rules, without any further notice.

For further information / clarification, concerned shareholders may contact the Company or the RTA at the following address:


Cholamandalam Investment and Finance Company Limited Dare House, No.2, N.S.C. Bose Road, Parrys, Chennal – 600 001 Tel No.: 044-40907172 Fax: 044-25346464 Email: investors@chola.murugappa.com

web: www.cholamandalam.com

November 19, 2019

Karvy Fintech Private. Ltd.
Karvy Selenium Tower B, Plot 31 - 32,
Gachibowli, Financial District,
Nanakramguda, Hyderabad - 500 032
Tel: 040-6716 1616 / 1560
Fax No: 040-2342 0814
Toll Free No.: 1800-4258-998
Email: einward_ris@karvy.com
Website: www.karvyfintech.com

For Cholamandalam Investment and Finance Company Limited
P. Sujatha
Company Secretary







ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை காஞ்சியும் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம்

ாடுகியும் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், ்த்சியும் ஊரட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள ஈப்பு ட்டுநர் (1), அதுவகை உதவியாளர் (2) மற்றும் இரவு காவலர் (1) பணியிடங்களை படிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிபடங்களுக்கு என்பிக்க தேவையான ஒகுதிகள், காவிப்பணியிட விவாம், இனகழற்கி ுக்கு மற்றும் விண்ணப்ப படியம் ஆகியவை இம்மாவட்டத்தின் ந்த://kancheopuram.nic.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் சப்து கொள்ளனம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணம்.ங்கள் 18.11.2019 முதல் 2.2019 வரை அதுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி மூதல் பிற்பகல் 45 மணி வரை கால்சியும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து சேரும் ள்ளம் அனப்ப வேண்டும்,

V.O. COMP. 095/Glava Ogar pa/2019, majs#

ஆணையாளர், ஊரட்சி ஒன்றியம், காஞ்சியும்



ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநக

குழுகிய எஸ். கின்றும் நுதம்புள்ளி வேறும் படிவல் என்று உசிசி (47602019 நாள்: 18.1 L.2019 ஒப்பற்று படிவல் : இனம் வாசியான விலை

ந்துகள்ளன் விளங்களுக்கு <u>ஈஈஈ interview soy in</u> என்ற இளைய தன முகலியினை

்கையட்டிய். விருதுநகர், மாவட்ட ஊரக வளக்சி முகமை, தீட்ட இயக்குநரசல் ஊராட்சி வற்பங்களுக்கான 2019-20 ஆம் ஆண்டு மாநில நிறிக்குமு நாவிய நிறியின் கீழ் சிராம நாடக்/ ஊரட்சி ஒன்றும் ஊலைகள் வலுட்டுத்தும் பணிகளுக்கு சிட்டங்கள் வாசியாக கின் பத்தப்புள்ளிகள் (இண்டு உறை முறை) வசின்றன்படுகிறது.

படம் வளியான ஒப்பத்தப்புள்ளி ஆவணங்களை <u>கால Millodors gov.h</u> என்ற இணைய ந முகவர்யில் இல்வசமாக 20,11,2019 முதல் 27,11,2019 மறைகோன கலத்தில் சிரந்கம் செய்து சென்னமாம். ஒப்பத்த ஆவணங்கள் பதிவிறக்கம் செய்ய, சமச்ப்பீக்க மற்றும் திறக்க பொதுவான நாள் நும் தேந்த

கள் ஒப்பந்தப்புள்ளி புதிவிறக்கம் செய்ய மற்றும் 27.11.2019, பி.ப. 3.00 மணி வரை northeanine Country would get up got

இன் ஒப்பந்தப்புள்ளிகள் இறக்கப்படும்

ورون 11.2019, بالمال 4.00 مالية (12.71

நூள் மற்றும் நேரம்

திட்ட இயக்குநர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகலை, விருதநகர். = Opr # 4428/g-yard9/2018

் சென்னவப் பெருநகர் குழுநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

or sering cyklinnik). gisterheist, endermiks geebspronenteliselse khisaryyd 1604 Garlinon golf anticiddi Ondoschigde gregere, gole a model eilljoch gofersongang 16 august 1900 oldfant 2000kgeer (O geebsplook Goriel Gobinger).

of the 1 state 28 Committed section in Geoldary 2206. Best of specific states of frequencies are placed section to see a Committee and American including a complete section from the amendate for the committee of the committee o

Bergermann in georgia sales, glusegrassipa giva. Lis-1006/2019-20.
Sill-S-1 divid-22 un beginta enterminis saljenji senbenjih kanner gibingeram ingili-7 militaren 32 militaji. Zinglimenta gemologia negota senbenjih kanner gibingeram ingili-7 militaren 32 militaji. Deri neser gibingera gemologia negota senbenjih senda gi German et 77, 00-julio gemologia. Deri negota negota eta 77, 00-julio gibingeram ingili gibingeram gibingeram gibingeram entermini gibingeram entermini en

் பார் என்றாக முறிறேற்ற கொல்கில் காள்கிட் காகை, பற்றால்கள் அதை ஆரில் சக்கி நெல்காள்கள் பண்டு கொல்பு முலகப்பு நடித்த கொட்டம் அமைத்து அரும்படுக்கும் பணி முன் கைய்யு காலை நடித்த படுக்கும் அமைத்தில் அடித்த படுக்கு இந்த முன் இரண்டுக்கும்.

us reis () 6 (2) gr. Episas 112.209 (Episas 3.0) parisanes (Episas () (Episas 3.0) contains ()

Only protect (24) employers reis () 5 (4) gr. episas (12) parisanes ()

Only protect (24) (Episas (12))

Only protect (24) (Episas (12))

Only protect (13) (Episas (13))

Only protect (13) (Episas (13)

Upr. 8/4428/g/cighcuphin/2010

Coğumları Queglurani, (gus



இத் இனரு கே பெரிர்ச் சி மற்றும் உளராட்சுத்துறை நக்கணை கொள்ளுக்க ஒன்றும் கான குழக்ய கால ஒப்பந்த நடைப்பு நக்கண்ட்டிர் மாட்ட்ட், புனித தோனைய் மலை மற்றும் கானதாரத் ஊரட்சி ஒன்றும் கணித் தமிற்றுடு வின் அதனை நக்கை நிற்றும் ஊரட்சி ஒன்றப் பொறு நிற் 2019-20-ம் தே தமிற்றுடு வின் அதனை நக்கை நடிய நாக்கத்திறார் கடித்தின், நிறையே பேறி கடைந்தன் நிற் கானதுவரும் ஊரட்சி ஒன்றிய அப்புகை கண்கத்தில் தன் தந்கர் பழிந்தம் பணி கேறிக்கண்டி. தொடியுக்க மறையில் ஒன்றிய கட்டி வளித்தின் நடிய நடைந்த மற்றும் மன் கேறிக்கண்டி. தெரும்புக்க அழைப்பிற்கான தோறாய மறிட்டிர் முறையே ரூ.25.52 இலட்சும் கி 36.01 இலட்சும் பெறுத்தட்டிரும் கட்டிரும் கட்களில் நடியிடிரும் குறித்தான கின்றம் சம்மந்தட்கட்ட பணிக்களில் ஒட்பந்த நடியைக்களில் நடியிட்டிருக்கும்

ழட்டத்த நடுகளக்கமை மின்னனு கொள்றதல் முறையில் www.tntenders.gov.in என்றும் இணைய தாத்தில் 20.11.2019 ஓதல் 27.11.2019 வறைகோன காலத்தில் எஸ்றும் இணைய தம் பற்கேற்றம் செய்யலாம்.

படுக்கூறும் விரப்படைய. ஓட்டந்த நடுகள் இணையதறத்தில் பறிவேற்றம் வெள்ளப்பட வேண்டிய இறுதி நான் மற்றும் நேதம் 27.11,2019 பேட்ட 3.00 மணி வரை ஒட்டந்த நடுகளக்களின் உறைகள் வைறையாத் மற்றும் புணித் தோமையர் மனம் ஊராட்சி ஒனிப்பங்களில் வட்டார் களர்ச்சி ஆரும்கள்கள் (வடன்) மூலம் பின்னதும் முறையில் படுகாந்கள் வெய்யப்படும் நான் மற்றும் நேரம் 27.11,2019 பேடி 00 மணி முதல் முழுமையான விளர்கள் எம்மந்தப்பட்ட ஒப்புத் துமுனாக்களில் www.totonders.gov.in என்றும் இணையத்தனத்தின் முலம் வெளிப்பட்டுள்ளது.

4. 65 CON 1957 OF 19 THE AN /2018, 60 M. R.

tramman quente, are during



முக்கூட் ்பைனான்ஸ் வழங்கும் வழக்கும் மிகச் சிறந்த நங்க நகை கடன் ஒப்பந்தம்

இப்போது தங்க நகை கடன் 30) 11:31

மாதாந்திர வட்டி விகிதத்தில் கிடைக்கிறது#

099469 01212







சோழமன்டலம் இன்வெஸ்டமைண்ட அண்டு **ஃ**யைனான்ஸ் கம்பெனி லிமிடைட

பதிவு அலுவலகன். டேர் இற்குள், 2 , என். என்.சி.போன் சாலை, **பாரிமுகை, செல்லை** - 600 001. Tel: 044-40907172; Fax: 044-25346464 CIN: L65993TN1978PLC007576

Email ID: investors@chola.murugappa.com: Website: www.cholamandalam.com

சுழிவிப்பு

கம்பெளிகள் சப்பம், 2013 (சப்படு பிரிவு 124 (ஜின் கிழ், முதலீட்டாளர் கண்டு மற்றும் பாறுகாப்பு நித்திரணையும் (கணக்கு கடைப்பு தணிக்கை மற்றும் திருப்பியளித்தல்) விதிகள் 2016 கீழ் பெருதிறுளை விடிகளுங்கள் அமைச்சுத்தின் அதிகர் வறங்கில் விடப்படும் application.

தொடர்ந்து 7 ஆண்டுகள் அல்லது அதற்றுகேல் செலுத்தப்படாகல் அல்லது கோறப்படாகல் கிடக்கும் கடித் தொகைகள் மற்றும் அநன் சம்பந்தப்பட்ட அணைத்து பங்குகளும் முதலீட்டாளர் என்னி மற்றும் பாதுகாப்பு நிறி ஆணையத்தின் (IEPF ஆணையம்) ஒமேட் கணக்கீற்கு மாற்றுவதற்கு மேற்படி சட்டம். விறிகளில் வழிவகைகள் செய்யப்படுள்ள அன்படி 2012-2013 நீத்பாண்றந்த வழங்கப்பட்ட இடைக்கால மலுத்துகைகள் IEPF ஆணையத்தித் மாற்ற வேண்டிய இறுச் தேதி பெறவரி 23, 2020 ஆகும். மேற்கண்ட விதிகரின்படி ஆணையத்தின் டிமேட் கலைக்கிற்கு மாற்றப்படவுள்ள பங்குகளைக் கொண்ட பரித்தாரர்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக தனித்தனியே தகவல் e de la compania del compania del compania de la compania del compa

மேலும் IEPF ஆணையத்திற்கு மாற்றப்படவுள்ள கலுத்தாகைகள் மற்றும். அதன் சாற்த பங்குகளின் முழுவிவரங்கள் பங்கு தாரர்கள் அறிந்துகொள்ள கம்பெனியின் இணையுதாத்தில் https://www.cholamandalam.com பழிவற்றம் செய்யப்படுகின்றன. IEPF ஆணையத்திற்கு மாற்றப்படவுள்ள எவுதிதாகைகளும் அவற்றுக்குரிய பங்குகளும் அந்தப் பங்குகளுக்குச் சேரும் பலன்கள் எழுவுகிருப்பின் அவற்றுடன் சேர்த்து IEPF ஆணைபத்திடம் பங்குதாரர்கள் அதற்கு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி பெறமைம்

கவுக்குளையை பெற்றுக் கொள்ள உரிய ஆவணங்கள் நிறுவனம் / காங்கி பின்டக் Georgian: வி.வெ.ப்புற்கு (RTA) பெறவரி 10, 2020 - க்குள் பெறப்படன்னை எனில் IEPF ஆணையத்தின் விறிகளின்படி, வேறு அறிக்கை இன்றி பங்குகள் ஆணையத்தின் டிமே: கணக்கிற்ற மாற்றப்படும்.

மேலும் விவரங்களுக்கு, பங்குதாரர்கள் அனுக வேண்டிய முகவரி நிற்றகுமாறு.

Comproduced Médicalic Godine molety Amountain sciencel dichec: Out googies, 2, estumbu A.Oumin emotion. on, Sestration - 500 001. Gunder 044-40907172 Quality: 044-25346464

investors@chola.murugappa.com good good: www.cholamandalam.com

anial didness dengtion of the cr. service condication unit B. person 31-32. aridisumili, accomaleturio gelocitàs, gueragmogus, engagemung - 500 032; duner: 040-6716 1616 / 1560 Quade: 040-2342 0814 или метферент Буртеннойцей стейт: 1800-4258-998,

research, etc. sinward ris@karvy.com. Second good: www.karryfintech.com

சோழமன்டலம் குள்ளைப்பியன்ற அன்டு கபைனாள்ஸ் கம்பெனி லிமிடைப்ஹக்காக

ப. கரைதா நிறுவன் செயலாளர்



Destruction

